

அக்டோபர்: 28

### 3. சமாதானமாகிய கனி!

வாசிக்க: கொலோசெயர் 3:13-16

நம்மிடம் சண்டை பண்ணுகிறவர்களையும், நமக்கு அநியாயம் செய்பவர்களையும் நாம் மன்னித்து, மறந்து, அவர்களுடன் தொடர்ந்து நல்லுறவு கொள்வதே சமாதானமாகும். எபேசியர் 4:32. இயேசு நம்மையும் தேவனையும் இணைத்து சமாதானப்படுத்தினார். அத்துடன் அவருடைய சமாதானத்தைப் பெற்றிருக்கிறோம். ஆகவே, நம்முடைய சமாதானம் மற்றவர்களுக்குச் செல்ல வேண்டும்.

மற்றவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளையும், சச்சரவுகளையும் தீர்த்து, அவர்களுக்குள் சமாதானத்தை ஏற்படுத்துபவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். மத்தேயு 5:9

கேள்வி:

1. யார் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள்?
2. எனக்கு தீமை செய்கிறவர்களை மன்னித்து, கசப்பான சம்பவங்களை மறந்து அவர்களோடு நல்லுறவில் வாழ்கிறேனா?

### 4. நீடிய பொறுமையாகிய கனி!

வாசிக்க: மத்தேயு 5:10-12

நீதியினிமித்தம் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நேரிடுகிற பாடுகள், கஷ்டங்கள், உபத்திரவங்கள் போன்ற சூழ்நிலைகளை தாங்கிக்கொள்வது மற்றும் சகித்துக்கொள்வது தான் நீடிய பொறுமை ஆகும். 1பேதுரு 3:13, ரோமர் 12:12

துன்பம், பாடு வரும்போது எனக்கு ஏன் இப்படி நேரிடுகிறது என்று முறுமுறுக்காமலும், இரண்டில் ஒன்றை பார்த்துவிடுகிறேன் என்று மனுஷீக பெலத்தில் அதை மேற்கொள்ள முயற்சிக்காமலும் அவைகளை நான் சகித்து கொள்வது மற்றும் பொறுத்துக்கொள்வது தான், நீடிய பொறுமையாகும்.

கேள்வி:

1. நீடிய பொறுமை என்றால் என்ன?
2. வாழ்க்கையில் நேரிடுகிற பாடுகள், கஷ்டங்கள், உபத்திரவங்கள் நீங்கள் தாங்கிக்கொள்கிறீர்களா?